

THE COURT OF THE SUBORDINATE JUDGE, METTUR

OS.No.85/2019

Deposition of PW3 witness of Plaintiff/Petitioner/Defendant/Respondent solemnly affirmed by Bench Clerk in OS Section of this court in accordance with the provisions of Oaths Act 1969 (Act 44 of 1969) on 17.10.2023.

Evidence Recorded Time: 11.15 A.M to 11.20 A.M

Name	:	முவேந்திர பாண்டியன்	Caste	:	
S/o & W/o.	:	பாலகிருஷ்ணன்	Calling	:	செயல் அலுவலர், வீரக்கல் புதூர் பேரூராட்சி
Village	:		Religion	:	
Taluk	:		Age	:	

முதல் விசாரணை:-

நான் வீரக்கல் புதூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். நீதிமன்றத்தில் இருந்து சாட்சி சொல்ல அழைப்பாணை வந்ததன் பேரில் சாட்சியம் அளிக்க அழைப்பாணையில் கண்டுள்ள ஆவணங்களுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளேன். வீரக்கல் புதூர் தேர்வு நிலை பேரூராட்சியில் சொத்து வரி விதிப்பு எண்.2584 யார் பெயரில் உள்ளது என்றால் துரைசாமி பெயரில் உள்ளது. அதன் பழைய வரிவிதிப்பு எண் என்றால் 2178, அதன் கதவு எண். 6/1-15 ஆகும். அது சக்தி நகர் ஆகும், வார்டு எண்.7-ல் மேற்படி வீடு அமைந்துள்ளது. முதன் முதலில் 2007 - 2008-ல் மேற்படி கதவு எண் கொண்ட வீட்டிற்கு வரிவிதிப்பு செய்யப்பட்டது. அந்த வீடு முழுவதும் சிமெண்ட் அட்டை போடப்பட்டது ஆகும். வீட்டிற்கான வரிவிதிப்பு துரைசாமி பெயரில் உள்ளது. 2007 முதல் தற்போது வரை மேற்படி வீட்டிற்குண்டான வரிவிதிப்பு பதிவேட்டிற்கான நகலை கொண்டு வந்து இத்துடன் ஆஜர் செய்கிறேன். அது சா.சா.ஆ.1 ஆகும். இன்று வரை மேற்படி கதவு எண் கொண்ட வீட்டிற்கு துரைசாமி தான் வரி செலுத்தி வருகிறார் என்றால் சரிதான்.

குறுக்கு விசாரணை:- வழக்கறிஞரின் வேண்டுகோளின் பேரில் சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுகிறது.

Evidence Recorded Time: 12.01 P.M to 12.10 P.M

பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை -

கதவு எண்.6/1-203 சி வீட்டிற்கு 2007-2008-ம் ஆண்டிற்கான வரிவிதிப்பு

எண்.5160 ஆகும். கதவு எண்.6/1-203 சி வீட்டிற்கு வரிவிதிக்க விண்ணப்பம் எந்த ஆண்டிலிருந்து கொடுக்கப்பட்டது என்றாலும், எந்த ஆண்டிலிருந்து வரி விதிப்பு செய்யப்பட்டது என்றாலும் எனக்கு தெரியாது. 2007 - 2008 ம் ஆண்டிற்கு முன்னிட்டு கதவு எண்.6/1-203 சி வீட்டிற்கு வரி விதிப்பு யார் பெயரில் இருந்தது என்றால் தெரியாது, 2007 - 2008 ம் ஆண்டிலிருந்து தான் துரைசாமி வரி செலுத்து வருவதால் அது ஆவணங்களில் பதிவாகியுள்ளது. துரைசாமி வீடுகட்டிய பிறகு வரி விதிக்க அந்த வீட்டினை கள ஆய்விற்கு சென்று பார்த்த பிறகுதான் வரி விதிப்பு செய்யப்பட்டதா என்றால் அவ்வாறுதான் செய்யப்பட்டது. துரைசாமியின் வீட்டிற்கு 2007 - 2008-ல் வரிவிதிப்பிற்கான விகிதாச்சர ஆவணம் எங்கள் அலுவலகத்தில் உள்ளதா என்றால் எங்கள் அலுவலகத்தில் தேடிப்பார்த்தால்தான் அதுபற்றி தெரியும் . துரைசாமி வரி விதிக்க எங்கள் அலுவலகத்தில் கொடுத்த விண்ணப்பம் எங்கள் அலுவலகத்தில் இருக்கிறதா என்றால் பதிவறை எழுத்தர் வசம் இருப்பதால் அதனை பார்த்துதான் சொல்ல முடியும். வரி விதிப்பு செய்யப்பட்ட நிலம் துரைசாமிக்கு எப்படி பாத்தியப்பட்டது என்று தெரியுமா என்றால் உரிமை மூலத்தை காட்டக்கூடிய ஆவணங்கள் எங்கள் கைவசம் இல்லை. வரிவிதிப்பு சீராய்வு எப்போது மாற்றம் செய்யப்பட்டது என்றால் 2008 - 2009 ல் மாற்றப்பட்டது. அவ்வாறு வரி சீராய்வு மாற்றம் செய்யப்பட்ட போது மீண்டும் கள ஆய்வு செய்யப்பட்டதா என்றால் செய்யப்பட்டது, மனுதாரரிடமிருந்து சொத்து தொடர்பான ஆவணங்கள் பெறப்படவில்லை. 2007 - 2008-ம் ஆண்டில் வாதி துரைசாமிக்கு தாவா சொத்து குறித்த எந்த விதமான உரிமை ஆவணங்களும் இல்லை என்றாலும், அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆவணங்களை தயார் செய்து அவருக்கு ஆதரவாக பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல.

மறுவிசாரணை - இல்லை.

ஒம்/-PW3,

இதில் கண்ட சங்கதிகள் என் முன்னிலையில் சாட்சியிடம் படித்துக் காண்பிக்கப்பட்டு அவரால் சரியென ஒப்புக்கொள்ளப்பட்டு என் முன்னிலையில் கையொப்பம் /கைசெய்தார்.

ஒம்/-S.முத்துராமன்,
சார்பு நிதிபதி, மேட்டூர்.